

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

லங்கா ஹொஸ்பிட்டல் டயக்நொஸ்டிக்ஸ் (பிறைவேட்) லிமிட்டட்டின் (“கம்பனி”) 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானக் கூற்று, இலாபநட்ட மற்றும் ஏனைய விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் மற்றும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்கள் உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2020 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க கம்பனியின் இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனியின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு

கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச்

சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.5.1 செலுத்த வேண்டியவைகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு வழங்கப்பட்ட போதிலும் ஆறு மாதங்களினுள் சமர்ப்பிக்கப்படாத காசோலைகளின் பெறுமதி ரூபா 5,458,065 ஆக காணப்பட்ட போதிலும் அவற்றை மீள செல்லுபடியாக்குவதற்கு அல்லது நியாயமான காலப்பகுதியின் பின்னர் வருமானமாக இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	கோரிக்கையின் அடிப்படையில் நாங்கள் அவற்றை தீர்ப்பனவு செய்ய வேண்டியிருந்ததால் கட்டுப்பாட்டுப் பொறிமுறையின் பிரகாரம் ஆறு மாதங்களினுள் தேறாத காசோலைகள் காலாவதியான காசோலை கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் நாங்கள் மேற்படி மீதிகளிலிருந்து நிதிக்கூற்றிற்கான மீளளிக்கக்கூடியவற்றை பகுப்பாய்வு செய்து இனங்கண்டுள்ளோம். அவை 5 ஆண்டுகளை விஞ்சியதும் தேவையான முகாமைத்துவ அங்கீகாரத்தை பெற்றுக்கொண்ட பின்னர் விரைவாக அவை மீளளிக்கப்படும்.	மீதியை தீர்ப்பனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

<p>(ஆ) களஞ்சியங்களிற்கு பொருட்கள் பெற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் உரிய கடன்கொடுத்தோரிற்கு உரிய தொகைகளை பதிவு செய்யாமல் வியாபார செலுத்த வேண்டியவைகளின் கீழ் ஏற்பாடொன்றாக பதிவு செய்யப்பட்ட ரூபா 16,313,028 தொகையான கொடுப்பனவிற்காக விலைச் சிடைகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.</p>	<p>களஞ்சியங்களிற்கு பொருட்கள் பெற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் கொடுப்பனவிற்காக விலைச்சிடைகள் பெற்றுக் கொள்ளப்படாதமைக்காக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடு இதுவாகும். இறுதியாக்கப்பட்ட விலைச்சிடைகளை நாங்கள் பெற்றுக்கொள்ளும் வரை தொடர்புடைய தனிப்பட்ட கடன்கொடுத்தோரிற்கு எதிராக கொடுப்பனவுகளை எங்களால் புத்தகங்களில் பதிவுசெய்ய முடியாதிருந்தது. கணக்குகள் அட்டுறு அடிப்படையில் இறுதியாக்கப்படுகின்றதால் ஆண்டின் போது ஏற்பட்ட குறித்த செலவினங்கள் அதே நிதியாண்டில் கணக்கீடு செய்யப்பட வேண்டியுள்ளன. ஆகையால் ஆண்டின் போது பெறப்பட்ட அனைத்து பொருட்களிற்குமாக வியாபார மற்றும் ஏனைய செலுத்த வேண்டியவைகளின் கீழ் ஏற்பாடொன்றை நாங்கள் செய்திருந்தோம். மேலும் கொடுப்பனவு கட்டத்தில் இறுதி விலைச்சிடையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஏற்பாடு நேர்மாறாக பதிவுசெய்யப்படும்.</p>	<p>மீதியை தீர்ப்பனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.</p>
--	--	---

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
<p>(அ) 2003 யூன் 02 ஆம் திகதிய பிஈடி 12 ஆம் இலக்க பொதுமுயற்சிகள் திணைக்கள சுற்றறிக்கை</p>	<p>(i) 9.7 ஆம் பிரிவின் பிரகாரம் சம்பளங்கள் மற்றும் படிகள் ஆட்சேர்ப்புக்கள் மற்றும் பதவியுயர்வு திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டியதுடன் திறைசேரி செயலாளரின் அங்கீகாரமின்றி மீளாய்வு</p>	<p>லங்கா ஹொஸ்பிட்டல் டயக்நொஸ்டிக்ஸ் (பிறைவேட்) லிமிட்டட் (எல்எச்டி) 2007 இன் 7 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச்சட்டத்தின் கீழ் முறையாக கூட்டிணைக்கப்பட்ட ஒரு கம்பனியாக உள்ளதுடன் இது லங்கா ஹொஸ்பிட்டல்ஸ்</p>	<p>பொதுமுயற்சிகள் திணைக்களத்திடமிருந்து அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p>

அனுமதிக்கப்படாத
போதிலும் கம்பனி அத்
தேவைப்பாட்டுடன்
இணங்கியிருக்கவில்லை.

கோப்பரேஷன்ஸ்
பிஎல்சியின்
முழுமையான
துணைக்கம்பனியாக
பொறுப்பு
வரையறுக்கப்பட்ட
தனியார்
கம்பனியொன்றாக
செயற்படுகின்றது.
இலங்கை ஆய்வுகூடத்
தொழிந்துறையானது
மிகவும் போட்டித்தன்மை
வாய்ந்ததாக
உள்ளதுடன் மேலும்
வெற்றியடைந்து இத்
துறையில்
குறிப்பிடத்தக்க மருத்துவ
ஆய்வுகூட சேவை
வழங்குநராக
இனங்காணப்பட
வேண்டும், எல்எச்டி
ஆனது சந்தையில்
உள்ள ஏனைய தனியார்
மருத்துவ
ஆய்வுகூடங்களுக்கு
இணையாக அதனது
செயற்பாடுகளை
மேற்கொள்ள
வேண்டியுள்ளது.
ஆகையால் எல்எச்டி
ஆனது சந்தையில்
போட்டித்தன்மையுடன்
இருப்பதற்கு,
போட்டித்தன்மையிலான
சம்பளங்கள் மற்றும்
கூலிகளை வழங்கி
திறமையானதும்
தகுதிவாய்ந்ததுமான
பதவியணியை
ஆட்சேர்ப்பு செய்து
பேண வேண்டும்.

(ii) 9.2.ஈ பிரிவின் பிரகாரம்
அமைப்பு வரைபடம்
மற்றும்
அங்கீகரிக்கப்பட்ட
பதவியணி
பொதுமுயற்சிகள்
திணைக்களத்தில்
பதிவுசெய்யப்பட
வேண்டிய போதிலும்
கம்பனி இத்
தேவைப்பாட்டுடன்
இணங்கியிருக்கவில்லை.

-மேற்படி-

பொதுமுயற்சிகள்
திணைக்களத்திடமிரு
ந்து அங்கீகாரத்தை
பெற்றுக்கொள்வதற்கு
நடவடிக்கை
எடுக்கப்பட
வேண்டும்.

(ஆ) 2015 மே 25 ஆம் திகதிய பிஈடி 1/2015 ஆம் இலக்க பொது முயற்சிகள் திணைக்களத்தின் சுற்றறிக்கை சுற்றறிக்கையின் ஏற்பாடுகளிற்கு பிரதம உத்தியோகத்திற்கு எல்லைகளை விஞ்சி தொலைபேசி மற்றும் எரிபொருள் படிகள் வழங்கப்பட்டிருந்தன. -மேற்படி- பொதுமுயற்சிகள் திணைக்களத்திடமிருந்து அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 366,611,362 இலாபமொன்றாக உள்ளதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 299,707,855 ஆக காணப்பட்டதால் நிதி விளைவுகளில் ரூபா 66,903,507 தொகையான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது.

2.2 விகிதப் பகுப்பாய்வு

விகிதம்	2020	2019
நடைமுறைச் சொத்து விகிதம்	4.36 தடவைகள்	4.04 தடவைகள்
விரைவு சொத்து விகிதம்	3.93 தடவைகள்	3.67 தடவைகள்
மொத்த இலாப விகிதம்	60%	59%
ஈடுபடுத்தப்பட்ட மூலதனம் மீதான திரும்பல்	34%	27%

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 பெறுகை முகாமைத்துவம்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) அரசாங்க வழிகாட்டலின் 2.4 ஆம் பந்தியின் பிரகாரம் பெறுகையின் ஆரம்ப பொறுப்பு கம்பனியின் தலைவரால் தாங்கிக்கொள்ளப்படுகின்றதுடன் அவர் அவரது உதவிப் பணியாளர்களிற்கு அதிகாரத்தை கையளிக்கக்கூடும். எனினும் உரிய பெறுகைக்கான அதிகாரத்தை கையளிப்பதன் மூலம் பெறுகைக் குழுவை நியமனம் செய்வதற்குரிய சான்றெதுவும் காணப்படவில்லை.	லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்நொஸ்ரிக்ஸ் பிறைவேட் லிமிட்ட்டிற்கு தனியான பெறுகைக் குழு காணப்படவில்லை. லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கோப்பரேஷன் பிஎல்சியின் பெறுகைக் குழுவை நாங்கள் தொடர்கின்றோம். அனைத்து அதிகாரக் கையளிப்பும் உள்ளடக்கப்பட்ட லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கோப்பரேஷன் பிஎல்சி எம்ஓஎவ்ஏ இணை நாங்கள் பின்பற்றுகின்றதுடன் லங்கா ஹொஸ்பிட்டல்ஸின் பணிப்பாளர் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.	அரசாங்க பெறுகை வழிகாட்டலுடன் இணங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) அரசாங்க வழிகாட்டலின் 2.12 ஆம் பந்தியின் பிரகாரம் பெறுகைக் குழுவின் அனைத்து	மேற்குறிப்பிடப்பட்டவாறு லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்நொஸ்ரிக்ஸ் (பிறைவேட்) லிமிட்ட்டட் முதன்மை அதிகாரம்;	-மேற்படி-

உறுப்பினர்களும் அதன் முதலாவது கூட்டத்தில் வழங்கப்பட்ட மாதிரியில் வெளிப்படுத்தலொன்றை செய்து கையொப்பமிட வேண்டும். பெறுகைக் கோவை எதிலும் PC இன் உறுப்பினர்களால் வழங்கப்பட்ட வெளிப்படுத்தலெதுவும் காணப்படாதமை எங்களால் அவதானிக்கப்பட்டது.

BOD ஆனது PC ஐ நியமனம் செய்து அங்கீகரித்துள்ளதுடன் Approval matrix உற்பத்திப்பொருளின் பெறுமதி மற்றும் தன்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. NPA வழிகாட்டலுக்குப் பதிலாக லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கோப்பரேஷன் மற்றும் அதன் துணைக்கம்பனிகளிற்கு சொந்தமான பெறுகை கைநூலை தொடங்குவதற்கும் BOD அறிவுறுத்தியுள்ளது. அதற்கிணங்க ஒவ்வொரு அங்கீகார சபையும் BOD க்கு ஒரு முறை வெளிப்படுத்தியிருந்தது.

(இ) அரசாங்க பெறுகை வழிகாட்டலின் 2.12 ஆம் பந்தியின் பிரகாரம் அனைத்து TEC இன் உறுப்பினர்களும் அதன் முதலாவது கூட்டத்தில் வழங்கப்பட்ட மாதிரியில் வெளிப்படுத்தலொன்றை செய்து கையொப்பமிட வேண்டும். பெறுகைக் கோவை எதிலும் TEC இன் உறுப்பினர்களால் வழங்கப்பட்ட வெளிப்படுத்தலெதுவும் காணப்படாதமை எங்களால் அவதானிக்கப்பட்டது.

தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கையின் முடிவில் பரிந்துரைக்குப் பின்னரும் அவர்களின் கையொப்பத்திற்கு முன்னரும் “மேற்படி தீர்மானம் மற்றும் பரிந்துரைகளுக்கு நான் கூட்டாகவும் தனித்தனியாகவும் பொறுப்பேற்கின்றேன்” என வெளிப்படுத்தலொன்றைக் குறிப்பிடுவதற்கு TEC உறுப்பினர்களுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.

அரசாங்க பெறுகை வழிகாட்டலுடன் இணங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

(ஈ) கேள்வி திறத்தல் குழுவின் சில உறுப்பினர்கள் குழுக் கூட்டத்திற்கு சமூகமளித்திருக்காததுடன் அவர்களின் சார்பில் பிரதிநிதிகள் சமூகமளித்திருந்தனர். எனினும் அத்தகைய முகவர்களை நியமனம் செய்ததற்குரிய எழுத்து மூலமான சான்று கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

எல்எச்டி கேள்வி திறத்தல் குழுவிற்கு நான்கு நிலையாக பந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களை நாங்கள் நியமனம் செய்துள்ளோம். பொதுவாக, கேள்வி திறத்தல் திகதியின் முன்னைய நாளில் கேள்வி திறப்பதற்கு பங்குபற்றுவதற்காக கூட்டக் கோரிக்கையை நாங்கள் விநியோகிக்கிறோம், மேலும் சில நேரங்களில் தவிர்க்க முடியாத காரணத்தால் அந்த நேரத்தில் குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்கள் பங்குபற்றுவதன் மூலம் கேள்வி திறத்தல் அமர்வை நடாத்த வேண்டியிருந்தது. தற்போது நாங்கள் லங்கா ஹொஸ்பிட்டல் கேள்வி திறத்தல் குழுவைப் பின்பற்றுகிறோம்.

பிரதிநிதிகளின் நியமனங்களை முறையானவாறு மேற்கொள்வதற்கும் ஆவணச் சான்றுகளை வைத்திருப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

<p>(உ) அரசாங்க வழிகாட்டலின் பந்தியின் செயலாளர் நோக்கங்களிற்காக உறுப்பினர்களின் பதிவேடொன்றை வேண்டும். பெறுகைக் கோவையிலிருந்து எந்தவொரு எங்களிற்கு கிடைக்கவில்லை.</p>	<p>பெறுகை 2.11.2 ஆம் பிரகாரம் குழு பதிவு வருகை பேணுதல் கம்பனியின் கோவையிலிருந்து வருகைப் பதிவேடும்</p>	<p>லங்கா டயக்நொஸ்ரிக்ஸ் லிமிட்டீடிற்கு பெறுகைக் காணப்படவில்லை. ஹொஸ்பிட்டல்ஸ் பெறுகை குழுவின் பதிவு நோக்கத்திற்காக பதிவேடு குறிப்புக்களை உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டது) பேணியிருந்தார்.</p>	<p>அரசாங்க பெறுகை வழிகாட்டலுடன் இணங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.</p>
---	--	---	--

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 நிதிக்கூற்றுக்களை சமர்ப்பித்தல்

கணக்காய்வு விடயம்

2003 யூன் 02 ஆம் திகதிய பிஈடி/12 ஆம் இலக்க பொதுமுயற்சிகள் திணைக்கள சுற்றறிக்கையின் பிரகாரம் நிதியாண்டு முடிவடைந்த பின்னர் 60 நாட்களினுள் கணக்காய்வாளர் தலைமை அறிக்கைக்கு வரைபு வருடாந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய போதிலும் சபை வரைபு வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்திருக்கவில்லை.

முகாமைத்துவ கருத்துரை

கம்பனியானது ஹொஸ்பிட்டல்ஸ் கோப்பரேஷன் பிஎல்சியின் முழுமையான சொந்த துணைக்கம்பனியாகும். மேலும் LHC தனது வருடாந்த அறிக்கையை ஹொஸ்பிட்டல்ஸ் டயக்நொஸ்ரிக்ஸ் லிமிட்டீடின் தகவல்களுடன் ஆகையால் LHD இற்காக தனியான ஆண்டறிக்கை வெளியிடப்பட்டிருக்கவில்லை.

பரிந்துரை

சுற்றறிக்கை ஏற்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும்.